KARTIK INVESTMENTS TRUST LIMITED

Parry House, 2nd Floor, No. 43, Moore Street, Parrys, Chennai - 600 001. Phone: 044-2530 7123 Fax: 044-2534 6466 Website: www.kartikinvestments.com

CIN: L65993TN1978PLC012913

August 3, 2021

The Secretary
BSE Ltd.
25th Floor, Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Fort
Mumbai 400 001

Dear Sir,

Sub: Compliance under Regulation 47 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015

Pursuant to Regulation 47 of the Listing Regulations, please find enclosed copies of the advertisement published in 'Trinity Mirror'- English edition and 'Makkal Kural' – Tamil edition on 2nd August, 2021, in respect of the following:

- Confirmation on completion of dispatch of Annual Reports for the financial year 2020-21 to the shareholders;
- Particulars of e-voting for the 43rd Annual General Meeting;
- Details of book closure under section 91 of the Companies Act, 2013.

The advertisements are also available on the website of the Company.

Kindly take the above on record.

Thanking you,

Yours faithfully, For Kartik Investments Trust Limited

S Sangeetha

Company Secretary

Encl.: As above

LIC Housing waiting for bourses response on Rs. 2,334 cr preferential issue

Kolkata, Aug 2:

LIC Housing Finance Ltd is still awaiting for clearances from the stock exchanges before it could go ahead with the Rs 2,334 crore preferential issue to its parent Life Insurance Corporation even though capital market regulator SEBI had not raised any query and the mortgage lender denied approaching the Securities Appellate Tribunal (SAT) in this regard, LIC HFL sources said.

BSE and NSE sought clarifications on why the valuation report of a registered value had not been considered while determining the price of such shares on allotment to LIC.

"Only the stock exchanges had raised queries and we have responded and are waiting for

their feedback. The bourses had asked us not to release the voting results on this agenda which we have abided by. There is no query from SEBI so far and we have not approached SAT in this regard," the sources told PTI.

LIC Housing Finance (LIC HFL) was supposed to issue shares at Rs 514.25 apiece having a face value of Rs 2 each to its promoter. LIC's shareholding in the housing financier post the proposed allotment of shares will go up to 45.24 per cent from over 40.31 per cent currently.

"The company had received an email dated July 12, 2021 from, BSE Ltd and National Stock Exchange of India Ltd seeking clarifications on compliance with the provisions of Articles of Association (AOA) of the company regarding the process arrived for the valuation at which the said equity shares are offered to LIC." they said.

"The company had provided the clarification that there is no violation of the provisions of AOA as the price has been duly determined in accordance with the relevant provisions of the AOA as well as the Companies Act, 2013 and SEBI (Issue of Capital and Disclosure Requirements) Regulations, 2018," the sources said, adding that LIC Housing had informed the bourses.

LIC Housing reported an 81 per cent decline in its standalone net profit at Rs 153.44 crore in the first quarter of FY22 ending June due to increased provisioning for non-performing loans.

Pizza Hut opens 500th store

Chennai, Aug 2:

Pizza Hut, India's most loved and trusted pizza brand today announced the landmark launch of its 500th store in the country. Pizza Hut's 500th store was inaugurated in Moga, Punjab by actor and philanthropist Sonu Sood. The company also shared that it has ambitious expansion plans to considerably increase their footprint in India in the next five years. Pizza Hut has been on a steady growth trajectory and plans to enter several new cities by the end of 2021 to expand its presence in tier-2 and tier-3 cit-

On the occasion, Merrill Pereyra, Managing Director, Pizza Hut Indian Subcontinent said, "We are truly humbled and grateful for the unwavering love and trust of our customers and thank them for this momentous achievement. We are deeply invested in India and look forward to growing the brand aggres-

Jawa, Indian Army partner for 'Dhruva Kargil Ride 2021'

Chennai, Aug 2: Shortly after the launch of Khakhi and Midnight Grey colours of its Jawa model as a tribute to the 50 years of 1971 war victory, Classic Legends has commenced a series of celebratory rides in association with the Indian Army. The 'Dhruva Kargil Ride' (#DhruvaKargilRide) is the first in this series and celebrates

the 22nd 'Kargil Vijay Diwas' as well as the 75th year of Indian independence.

The Dhruva Kargil Ride saw a total of 75 Jawa motorcycles led by the new Khakhi and Midnight Grey colours leading the pack with riders from the Indian Army, spread across four groups. The main ride was flagged-off from Dhruva War Memorial by

Subedar Sanjay Kumar, PVC under the aegis of Headquarter Northern Command in Udhampur, comprising of 25 riders on Jawa motorcycles led by Lt. General YK Joshi, (UYSM, AVSM, VrC, SM, ADC) GOC-in-C, Northern Command, who rode all the way up to the finishing point at Kargil War Memorial in Drass.

Audi unveils 3 electric SUVs

Chennai, Aug 2: Audi, the German luxury car manufacturer, today made a giant leap in its journey of electric mobility with the launch of 3 electric SUVs - the Audi e-tron 50. Audi etron 55 and Audi e-tron Sportback 55. Powered by two incredibly dynamic electric motors in the front and rear, the Audi e-tron and the Audi e-tron Sportback offer a completely novel driving experience.

Commenting on the launch, Balbir Singh Dhillon, Head of Audi India, said, "The Audi e-tron 50, the Audi etron 55, and the Audi e-tron Sportback 55 are the perfect confluence of luxury, zero emissions, performanceand everyday usability. With



the three offerings, we have a proposition for every type of EV customer in the small but growing luxury SUV space. To ease the transition to elec-

tric mobility - we are offering several benefits and packages including after-sales, charging and ownership. To take it a step forward, we are also offering a best-in-

class 3 year buyback. This is just the start of Audi India's electric journey and you will hear from us very, very shortly on our next EV offering?

Instagram launches parents guide to help young people be safe on the platform

Chennai, Aug 2: many countries, to Furthering the commitment to the safety of young people in India,Instagram today launched a Parents Guide in Tamil for people across Tamil Nadu to learn from. The Guide is aimed at helping young people be safe, by informing parents about all the safety features that exist

on the platform. The Parents Guide is a resource from Instagram, available across

provide parents with a better understanding of the changing digital landscape. It acts as a conversation starter with their children, as it provides information about tools that exist to keep their child safe on Instagram. The Guide has inputs from key organisations working actively on the rights and safety of children - Center for Social Research. CyberPeace Foundation, Aarambh India Initiative, Young Leaders for Activity Citizenship, It's Ok To Talk and Suicide Prevention India Foundation.

Tara Bedi, Public Policy and Community Outreach Manager for Instagram in India, said, "As we spend more time online, especially young people, it is important for parents to be well informed about the products and features that are used by their

children. This under-

standing can help par-

ents feel more comfortable with their children using it to showcase their creativity, because they would know the safety features available to them. This is what we're aiming to accomplish with the Parents Guide for Instagram."

This Guide from Instagram is another step towards fostering a safe and supportive environment on the platform.

Chenna

Bob's Banter Robert Clements



Seeing Yourself In The Selfie..!

At this very moment, there are more selfies being taken than cameramen or professional photographers taking pictures! Two months ago, while walking down the streets of New York I found selfie sticks being sold for less than five dollars! But along with progress comes danger. There have been hundreds of cases of selfie accidents: Terrible accidents as the person taking a selfie can't see what is behind, whether precipice, gorge or valley! Can't see what's coming from the side, maybe an approaching train, maybe a killer wave!

The selfie taker is so intent on taking his own picture he notices nothing else!

I thought about this today: I realised to the selfie photographer the only object he can see is within the camera frame, or since it is most often a phone, within his phone screen!

Anything outside the frame

remains unseen to him. His whole concentration is the way he looks, his smile, his or her hair in place, lipstick not smudged, eyes twinkling, and maybe the mountain or sea as a background! All else ceases to be of interest!

Even the sound of a train horn, the impending doom of a cliff edge do not register to his senses because they do not appear on his little screen!

His frame is the event!

The next moment the train can crush him, the cliff edge can make him or her plunge down to their death, but for that moment they do not see this or even know it can happen!

Who sees the big picture? Someone who is looking at the selfie taker and also looking at the danger around him. Sometimes they shout, they warn the selfie taker, but quite often when the taker of the

picture is alone, he is crushed or falls to his death.

How like prayer this is! We pray for something looking only at the immediate need, which is us! We pray for wealth, but God sees the big picture and sees how we are not yet ready for wealth as that wealth could destroy us or our relationship with others or with God and so doesn't give it to us immediately. We pray for relief from a pain, but God knows that the pain is caused by some bigger problem and the same pain we want healing for, could be a symptom telling you that you need to exercise or need a full check-up, and doesn't take it away till the bigger picture happens of a probe or medical investigation.

We are all selfie takers, just looking into the frame, God answers prayer, seeing the big picture..!

bobsbanter@gmail.com

GST revenue collection for July at over Rs. 1.16 lakh cr

New Delhi, Aug 2: In signs of acceleration in economic activity, India's tax collections on goods sold and services rendered returned to over Rs 1 lakh crore in July after the second wave of Covid-related restrictions caused a blip in the previous month.

Goods and Services Tax (GST) mop-up grew 33 per cent year-on-year in July to over Rs 1.16 lakh crore, indicating that the economy is recovering at a fast pace. In July 2020, the collection was Rs 87,422 crore.

This is the second highest collection so far this fiscal after a record Rs 1.41 lakh crore mopup in April.

The finance ministry in a statement said robust GST revenues are likely to continue in the com-

ing months as well. collected in the month of July 2021 is Rs 1,16,393 crore of which Central GST is Rs 22,197 crore, State GST is Rs 28,541 crore, Integrated GST is Rs 57,864 crore (including Rs 27,900 crore collected on import of goods) and Cess is Rs 7,790 crore (including Rs 815 crore collected revenues are likely to on import of goods).

The revenues for the month of July 2021 are 33 per cent higher than the GST revenues in the same month last year and include GST returns filed between July 1-31 as well as IGST and cess collected from imports for the same period.

GST tax collections had topped Rs 1 lakh crore market for 8 straight months before the onset of the second wave of COVID-19 infections led to the reimposition of lockdowns in different states, muting economic activity.

"GST collection... dropped below Rs 1 lakh crore in June 2021 as the collections during the month of June 2021 predominantly related to the month of May 2021; and during May 2021, were under either complete or partial lockdown due to COVID. With the easing out of COVID restrictions, GST collection for July 2021 has again crossed Rs 1 lakh crore, which clearly indicates that the economy is recovering at a fast pace. The robust GST

continue in the coming months too," the ministry said in a statement. In the current fiscal,

GST mop-up touched a record high of over Rs 1.41 lakh crore in April, but fell to over Rs 1.02 lakh crore in May after the outbreak of second wave. In June, collection slipped below the psychological Rs 1 lakh crore mark to Rs 92,849 crore followed by a sharp rebound in July to

Rs 1.16 lakh crore. The GST collections in July 2021 are primarily for supplies and sales made in June, when the states were easing the lockdown restrictions. In the months of April and May, most states were under different levels of lockdown, which reduced business activity.

Deloitte India Senior the sharp increase in the collections indicates the resumption of economic activities in June and will raise expectations of better collections in the coming months. The improvement in GST collections both on doimports, accompanied by

the fact that major producing states have shown significant increases. would indicate that the economic activities have resumed across the country," Mani said.

Shardul Amarchand Mangaldas & Co Partner Rajat Bose said collections are higher on the back of economic revival due to the unlocking of businesses in June. "If the country is able to resist the third wave, the GST collections should increase from hereon,

Bose said. EY Tax Partner Abhishek Jain said this collection number is a definite indicator of economic recovery and the uptrend is expected to continue in the coming months.

Singhania's GST Consultancy Co Partner Aditya Singhania said "with simultaneous increase in vaccination, easing out of Covid restrictions, data analytics in place, sequential spurt in ewaybill generation, GST rate rationalisation on cards, etc, we may see acceleration in revenue mestic transactions and from GST in coming months".

KARTIK INVESTMENTS TRUST LIMITED

Phone: 044 2530 7123; Fax: 044 2534 6466

CIN: L65993TN1978PLC012913

NOTICE TO MEMBERS

NOTICE is hereby given that the 43rd annual general meeting (AGM) of Kartik Investments Trust Limited will be held at 4.00 p.m. on Friday, 27 August, 2021 at 'Dare House', No.2, N.S.C.Bose Road, Parrys, Chennai 600 001 to transact the business contained in the notice dated 27 July, 2021 Notice is also hereby given that the Register of Members and Share Transfer Books of the Company shall remain closed from Monday, 23 August, 2021 to Friday, 27 August, 2021 (both days inclusive).

The annual report for FY 2021 and notice have been sent on 2 August, 2021 electronically to the members whose e-mail IDs registered with the Company or their depository participants and physical copies have been sent to the other members. The said documents can also be vnloaded from the website of the Company: www.kartikinvestments.com, RTA: https://evoting.kfin.com/public/Downloads.aspx and stock exchange

The Company is providing voting facility to all its members to cast their vote on all businesses contained in the notice by electronic means (remote e-voting) provided by KFin Technologies Private Limited (KFin). The remote e-voting shall begin at 9.00 a.m. (IST) on Tuesday, the 24 August, 2021 and end at 5.00 p.m. (IST) on Thursday, the 26 August, 2021. The remote e-voting shall be disabled by KFin thereafter. The cut-off date for determining the eligibility of nembers to vote by electronic means or at the AGM is 20 August, 2021. KFin shall be sending an e-mail to members who has acquired the shares and becomes a member of the Company after dispatch of the notice to the members and holding shares as on the cut-off date of 20 August, 2021 with the login ID and password. However, if such a member is already registered with KFin for e-voting, then he she can use their existing user ID and password for casting the vote

The members who have not cast their votes through remote e-voting will be provided voting facility at the AGM. Those members who had exercised their vote through remote e-voting may participate at AGM but shall not be entitled to vote again. A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on 20 August, 2021, being the cut-off date, shall be entitled to avail the facility of emote e-voting as well as voting at the AGM.

For any grievances on voting by electronic means, members may please contact Mr. G Vasanth Rao, Manager, Selenium Tower B, Plot 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad – 500032, Telangana at Phone No.: 9494408249 / 040-67161527 or Toll free no. 1800 3454 001 or send an e-mail to vasanth.g@kfintech.com or evoting@kfintech.com

By Order of the Board S Sangeetha August 2, 2021 Company Secretary

ELANGO INDUSTRIES LIMITED

(CIN: L2710TN1989PLC017042) неда. Uttice: No.5. Ranganathan Garden.15th Main Road Extension.

Anna Nagar, Chennai -600040 Website: elangoindustries.com E-mail: compliancebse@kaveripower.com

NOTICE TO SHAREHOLDERS

Members are requested to note that the 32nd Annual General Meeting (AGM) of Elango Industries Limited is scheduled to be held through Video Conferencing VC) or through Other Audio Visual Means (OAVM) on Wednesday, August 18, 2021 at 11.00 am in accordance with the provisions of the Companies Act, 2013, the Rules made there under and the SEBI (Listing Obligations and Disclosure Requirement) Regulations, 2015 and circulars issued by the MCA and SEBI from time to time to transact the businesses set forth in the notice of

The Notice of the AGM along with the Annual Report 2020-21 will be sent only by electronic mode to those members whose email addresses are registered with the Company/ Depository and will also be available on the Company's website www.elangoindustries.com and on the website of stock exchange, i.e., BSF Limited at www.bseindia.com. Members can attend and participate in the AGN

Manner of Casting Votes through e-voting:

The Company is providing remote e-voting facility to all its members to cast their votes and also to vote during the AGM through CDSL e-voting system. Detailed procedure for remote e-voting before the AGM /e-voting during the meeting shall be provided in the Notice of the AGM

Manner of registering/ updating e-mail address:

(a) Members holding shares in physical and who have not registered their e-mail addresses/ mobile numbers are requested to visit https://investors.cameoindia com for registering the same to receive the Notice of the AGM and Annual Report 2020-21 electronically

(b) Members holding shares in demat form, who have not registered/updated eir e-mail address, are requested to register/ update the same with the Depository Participant where they maintain their demat account Joining the AGM through VC/OAVM:

Members will be able to attend the AGM through VC/OAVM, through e-voting

website at www.evotinginida.com. The information about login credentials to be used and the steps to be followed for attending the AGM are explained in the Notice of the AGM Important Dates

| Cut off Date | August 11, 2021 |
|-------------------|----------------------------|
| Voting Open Date | August 12, 2021 – 10.00 am |
| Voting Close Date | August 17, 2021 – 5.00 pm |

For ELANGO INDUSTRIES LIMITED Place: Chennai Sd/- Roshini Selvakum Date: July 29, 2021 Company Secretary

All that piece and parcel of vacant

land measuring an extent of Acre

0.62 Cents, comprised in S.No.92/4

of Padur Village, Thiruporur Taluk

Chengalpattu District, situated

within the Registration District of

Chengalpattu and Sub-Registration

No.231, Purasaiwalkam High Road

பொது அறிவிப்பு

28.07.2006 ஆம் வருடம் சேலையுரை சேர்ந்த திரு.R.வந்தரமூர்த்தி மற்றும் R.ஸ்ரீதரன் ஆகியோரிடம் இருந்து கிரையம் பெற்றுள்ளார். அதன் பத்திர பதிவு எனர். 6844/2006. தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. மேற்கண்ட பத்திரத்தை நகல் எடுப்பதற்காக அருகில் இருக்கும் ஜொரக்ஸ் கடைக்கு சென்று நகல் எடுத்து திரும்பும் போது மேற்கண்ட சொத்தின் அசல் பத்திரம் தொலைந்து வீட்டது. அக்கம் பக்கம் அனைத்து இடங்களிலும் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை கை குளிக்கு S-15 சேலையர் காவல்

குறித்து S-15 சேலையூர் பக்கில் 31.07.2021

M. Premkumar, B.A., B.L., Advocate. No.254, New ADDL. Law Chamber, Madras High Curt, Chennai-104. Cell: 9176868484.

____ மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் நீதி மன்றம்

விழுப்புரம்.

அ ,தி,மு,அ.4 /286/2021

22. மாங்குளம், தொண்டாமாநத்தம்

மனுதாரா் தெரிவிக்கும்

பொது அறிவிப்பு S/o.பழனி பத்தர்

நான் எனது தந்தை பழனி பத்தா S/O.பாங்காரு என்பவர் கடந்த 31/10/1984 அம் ஆண்டு ராதாபுரம்

கிராமத்தில் இறந்தார். அப்போது விவரம் தெரியாத காரணத்தால்

அவரது இறப்பை பதிவு செய்யாமல

அவருடைய இறப்பு சான்று வேண்ட

மேற்படி விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளேன்

இதில் எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினங்களுக்குள்

மனுவின் எவருக்கும் ஆட்சேபனை

இல்லை என ஒருதலைப்பட்சமாக ஏற்கப்பட்டு உத்தரவு ஆகிவிடும்

ENROLMENT NOTICE

After 10 days of the publication of this notice and

within three months there after.

A.Sivasankar, S/o.M.Annamalai

aged 35 years, permanently residing at No.7E/45, A.Sundara

having my enrolment as

Advocate moved before the bar

council of Tamilnadu, bar council

Those who have any valid

After 10 days of the publication

of this notice and within three months there after. I, C.Sudhakar,

S/o.B.Chandran, aged 28 years permanently residing at No.23

Anna Street, Devamanagar, Ponneri, Thiruvallur–601204

Ponneri, Thiruvallur–6012U4. Intend having my enrolment as an Advocate moved before

bar council building, high court

campus, chennai-600 104.

Those who have any valid

objections may notify the same to

the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and within three months there after. I,

A.Shandhi, D/o.K.Ashok Kumar

A.Snandni, D/o.K.Asnok Kumar, aged 23 years, permanently residing at No.36/19, Padasalai Street, Anbu Nagar, Sunthar Cholavaram, Thiruverkadu,

Cholavaram, Thiruverkadu, Thiruverkadu Post, Ayappakkam, Thiruvallur–600077. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council

building, high court campus, chennai-600 104.

Those who have any valid

objections may notify the same to

the bar council with in ten davs.

After 10 days of the publication of this notice and within three months there after.

H. K. Renukadevi, D/o. N. Karnan, aged 26 years, permanently residing at No.24/4, 3rd Cross Street, Ezhil Nagar, Okkiyam,

having my enrolment as an

Advocate moved before the bar

council of Tamilnadu, bar council

building, high court campus, chennai-600 104.

Those who have any valid

K.Renukadevi

objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and within three months there after.

I, M.Nuzhath Khanam, D/o. A.K.Mehbub Ali Khan, aged 22

years, permanently residing at A1–8, Judges Quarters, Pantheon Road, Egmore, Chennai–600008. Intend having

my enrolment as an Advocate

moved before the bar council of

Tamilnadu, bar council building, high court campus, chennai-600

Thuraippakkam, Tamilnadu-600097.

objections may notify the same to the bar council with in ten days.

high court campus

A.Sivasankar

C.Sudhakar

A.Shandhi

Chenna

Kallakurichi-606202.

building, high chennai-600 104.

Koil

என்பதை இதன் மூலம் அறியவும்.

ல் எழுத்து ஆஜராகி

மனுதாரர்

இருப்பின் 15 தினங்க மேற்படி நீதிமன்றத்தில் மூலமாகவோ நேரில் தெரிவிக்கலாம். த

நாள்.30/7/2021 P.ரவி, S/o. பழனி பத்தர்

வை மாநிலம்

விடுபட்டுவிட்டது.

R.DIVYA,Advocate,

Chennai - 600 007

Dr. Rajivi Towers, 3rd Floor

பெயர் மாற்றம்

Sutha.N, கணவர் பெயர்

14.10.1985. F1. B—பிளாக். 14

ஞானாநந்தா நகர், நார்த் தெரு.

600126, என்ற முகவரியில்

வசிக்கும் நான் இனி SUDHA

என்று அழைக்கப்படுகிறேன்.

matrimony.com

மேட்ரிமோனி.காம் லிமிடெட்

பேட்ரிமோனி. காம் லிமிட்டெட் CIN: L63090TN2001PLC047432 பதிவு அலுவலகம் நிறுவன அலுவலகம்: 4. TVH பெலியோ டவர்ல், டவர் 2. 5 வது மா MRC நகர், ராது அண்ணாமவைபுரம், சென்னை - 600028. Tel:+91 44 3095 3095, +91 44 49001919 E-mail: investors@matrimony.com Website: www.matrimony.com

4.மோகன்,

மாடம்பாக்கம்,

பிறந்த தேதி

டிவிஎஸ் மோட்டார்ஸ் – பைக், ஸ்கூட்டர், ஆட்டோ விற்பனையில் சாதனை: ஏற்றுமதி உயர்வு

துணைத்தலைவர் சுதர்சன் வேணு தகவல்

சென்னை ஆக.2– பாரம்பரியமிக்க டிவிஎஸ் கரூப் நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் ஆட்டோ ஸ்கூட்டர். தயாரிக்கிறது இது நடப்பு ஆண்டில் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் மொத்தமாக 6 லட்சத்து 58 ஆயிரம் வாகனங்கள் விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இதன் விற்பனை 2 லட்சத்து 67 ஆயிரம் வாகனங்களாக இருந்தது. இதில் மோட்டார் சைக்கிள் விற்பனை ஒரு லட்சத்து 19 ஆயிரம் என்று இருந்தது. தற்போது நான்கு லட்சத்து 55 ஆயிரம் என்று உயர்ந்துள்ளது. ஸ்கூட்டர் விற்பனையும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஸ்கூட்டர்கள் ஆக அதிகரித்துள்ளது. இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் இரு சக்கர வாகன ஏற்றுமதி 70 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்து 90

ஆயிரம் ஆக பெருகியுள்ளது என்று

இதன் துணைத் தலைவர் சுதர்சன் வேணு தெரிவித்தார்.

டிவிஎஸ் மோட்டார் முதல் காலாண்டில் ரூ. 3934 கோடிக்கு வருவாய் சம்பாதித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் இது ரூ. 1432 கோடியாக இருந்தது. சர்வதேச வணிகம் எந்த ஆண்டும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

டிவிஎஸ் மோட்டார்ஸ் வரிக்கு முந்தைய லாபம் ரூ 102 கோடியாக உள்ளது. கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு இது ரூ 30 கோடி செலவழித்து உள்ளது. இதன் நிகர லாபம் ரூ 53 கோடியாக உள்ளது. ஆண்டில் இதே காலத்தில் ரூ.139 கோடி நஷ்டத்தில் இருந்தது என்றார் அவர்.

். டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நூற்றாண்டு பரம்பரிய டிவிஎஸ் குரூப்



அங்கமாக விளங்குகிறது. தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து திருப்திகரமான வருகிறது என்று ஜே. டி .பவர் ஆய்வு நிறுவனம் இதற்கு தரமான நிறுவனம் என்று சான்றிதழ் அளித்துள்ளது.

இது பற்றி அறிய www.tvsmotor.com வலைத்தளத்தைப் பார்க்கவும்.

"சத்யலோக் சாரிட்டபிள் டிரஸ்ட் டயாலிசிஸ் மையம்" சென்னை போருரில் துவக்கம்

சென்னை, ஆக.2-சென்னை, போருரில் "சத்யலோக் சாரிட்டபிள் டிரஸ்ட் டயாலிசிஸ் சென்டர்" என்ற புதிய டயாலிசிஸ் மையம், தொடங்கப்பட்டுள்ளது. சத்யலோக் சாரிட்டபிள் டிரஸ்ட் அமைப்புடன் இணைந்து, __. ரோட்டர்[·] கிளப் ஆப் சென்னை கேப்பிட்டல் மற்றும் மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்ட் டேபிள் 10 ஆகிய அமைப்புகள் இந்த மையத்தை உருவாக்கியுள்ளன. இதனை டேங்கர் பவுண்டேஷன் அமைப்பு நிர்வகிக்க உள்ளது.

இந்த மையம், பிரபல தொழிலதிபர் சஞ்சய் லுல்லா மற்றும் ரோட்டரி, ரவுண்ட் டேபிள் உறுப்பினர்களின் நிதி உதவியுடன், மூன்று கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளது.

டாக்டர்களின் பிரிஸ்கிரிப்ஷனுடன் வரும் ஏழை எளிய மக்கள், குறைந்த கட்டணமாக ரூ. 375 மட்டும் செலுத்தி டயாலிசிஸ் இந்த சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

ரோட்டரி விழாவில் திறப்பு (ரோட்டரி மாவட்டம் ීලූ. ஆளுநர் -3232)ஸ்ரீதர், தொழிலதிபர் சஞ்சய் லுல்லா, ரவுண்ட் டேபிள் அமைப்பைச் சேர்ந்த சுபாஷ் கோயல், சத்யலோக் சாரிட்டபிள் டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்த பிரேம்

முகேஷ் வாத்வாணி, குப்சந்தானி அகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

மேலும், டேங்கர் பவுண்டேஷன் சேர்ந்த அழைப்பைச் டாக்டர். ஆபிரகாம், ஜார்ஜி ஆபிரகாம், ரெஜி சேர்ந்த அமைப்பைச் அம்பலவாணன், ரவி ராமன் ரவுண்ட் அமைப்பைச் சேர்ந்த அர்பிட் ஷா திலீப் அனிருத் ராஜேஷ் போஹரா கார்த்திக் ரமேஷ் விஜய ஆகியோர் சிறப்பு ராகவேந்திரா அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

சென்னை கேப்பிட்டல் ரோட்டரி கிளப்பி வீரசிவாஜி, அபூர்வா மோடி,

அகியோர் இந்த அலோக் மிமானி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

ஆப் சென்னை ரோட்டரி கிளப் கேப்பிடல் அமைப்பின் தலைவர் ராஜீவ் சம்பத் மற்றும் மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்ட் டேபிள் 10 அமைப்பின் தலைவர் துஷ்யந்த் மெஹ்ரா ஆகியோர், சென்னை சர்க்கரை நோயின் மாநகரமானது, மாறிவரும் தலைநகரமாக இந்த வேளையில் இது போன்ற சலுகைக் டயாலிசிஸ் சேவை கப் டண மையங்களின் தேவை அதிகரி**த்**து வருகிறது. வாரந்தோறும் டயாலிசிஸ்

மேற்கொள்ள சேவை வேண்டிய ஏழை மக்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்த மையத்தின் டிலம் ஆண்டுதோறும் சுமார் 15,000 பேர் வரை பயனவை ய முடியும். வெகு விரைவில் இந்தச் சேவையை இலவசமாக குறித்தும் வழங்குவது கிட்டங்கள் தீட்டி வருகிறோம்" என்றனர். இந்த மையம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை (ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாட்களிலும்)

பெயர் மாற்றம் தந்தை Lakshmipathi L.Dhinakar, பெயர்: பிறந்த தேதி:03.06.1965, நெ.344A, அன்னை இல்லம், 13வது தெரு, பாபா நகர், வில்லிவாக்கம், சென்னை-600049, என்ற முகவரியில் DINAKAR BHARTHAKOTI என்று அழைக்கப்படுகிறேன். L.Dhinakar

செயல்படும்.

பெயர் மாற்றம் Abdul Talif Abu Bakkar, தந்தை பெயர்: Abu Bakkar பிறந்த தேதி:01.01.1960, 0–பிளாக் Casa Grand Irene, MG Суть, மணப்பாக்கம், சென்னை 600125, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி **ABDUL** TALIB ABU BAKKAR என்று Abdul Talif Abu Bakkar

அறிவிப்ப

சென்னை – 600 088

மனுதார மனுதாரர் செ.பாலு என்கிற நான் எனது மனைவி B. சாந்தி என்பவர் மேற்படி விலாசத்தில் 15.04.2020 அன்று இறந்தார் என்பதை விழிப்புணர்வ இல்லாத காரணத்தால் பதிவ செய்யப்படவில்லை. என**ே** எனுது மனைவியின் இறப்டை பதிவு செய்து சான்று கேட்டு விண்ணப் பித்துள்ளேன். மேற்படி இறப்புச் சான்று சமர்ப்பிக்க தேவைப்படுவதால் மேற்படி நீதிமன்றத்தில் எனது மனுவில் தெரிவித்துள்ள இறப்பு

உரிய சான்றினை வழங்க மேற்படி நீதிமன்றத்தில் ஏற்கப் பட்டுவிடும் என தெரிவிக்கப் படுகிறது.

ஏல அறிவிப்பு

Mv client Mr. Hareesh Vasanii, has lost his Original Parent Title Deed, being Sale Deed dated 19.09.1985, registered as Doc. No.2331/1985 executed by Mr. Chinna Kannaiah Naidu, to and in favour of Mr. Roonathy Naidu, while on transit Now please take note that if any one finds the said document or is விலாசத்தில் said to have possession of the said document, kindly intimate/return address within 10 days from the அடகு வத அறிவிக்கப்படுகிறது. notice of this advertisement. Schedule of Property

வணிகர் காலளவில் அடகு வைக்கப்பட்டு, காலங்கடந்தும் அன்று காலை 10.30 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசக்கில் அம்பத்தூர் தாலுக்கா, துணை வட்டாட்சியர் முன்னிலையில், வட்டாட்சியா முன்னலையில் ஏலதாரர் R. **மனோஜ் குமார்**, B.Com. அவர்களால் ஏலம் போடப் படும்.

U.Santhosh Kumar, Pawn roker, 10/202, Pari Salai, Mugappair, Chennai -600 037 என்ற அடகு வணிகர் வசம் நாள் 17.01.2019முதல்23.01.2020முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு, காலங்கடந்தும் மீட்கப்படாத காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை, நாள் 13.08.2021 அன்று காலை 10.30 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் அம்பத்தூர் தாலக்கா அமபத்தூர் தாலுக்கா, வட்டாட்சியர் ______ முன்னிலையில்.

நெ. 43/2, கிருஷ்ணா நகர், வான்பாக்கம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி வட்டம்

வருவாய் வட்டாட்சியர். பண்ருட்டி எதிர்மனுதாரர்

மனுதாரரரின் மகள் கனகப்பிரியா என்பவர் கடந்த 06.07.2004 அன்ற மேற்படி விலாசத்தில் பிறந்ததை அலுவலகத்தில் பதுவு செய்து பறப்புச் சால்று வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் 15 நாட்களுக்குள் துருந்தால் 10 நாட்களுக்குள் வருவாய் வட்டாட்சியர், பண்ருட்டி அலுவலகத்தில் நேரில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி தெரிவிக்க வேண்டியது. தவறினால் மேற்படி மனுதாரருக்கு மனு ஒருதலைபட்ச மாக கீர்மானிக்கப்படும் என்பகை

காந்திமூர்த்தி

நகை ஏல அறிவிப்பு அடகு கடையில் 01/04/2019 முதல் 31/03/2020 முடிய அடகு வைத்து ு...கும் வவள்ளி நகைகளை 12/08/2021 ಎ வியாழக் அளவில் மாலை 03:15 உத்தரவுப்படி துணை வட்டாட்சியர் முன்னிலையில் மேற்படியார் ____ மேற்படியார் கடையில் என்னால் பகிரங்க ஏல செய்யப்படும். ஏலம் போட்ட தொகையில் அடகு வணிகருக்கு சேர வேண்டிய அசல்,

கடைக்காரர் பொறுப்பல்ல **** கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி தியாகதுருகம், 469/142, மெயின் ரோட்டில்

கள்ளக்குறிச்சி

செங்கல்பட்டு மாவட்டம் – 603 103. என்ற அடகுவணிகர் வசம் நாள் 01.01.2019முதல் 30.12.2019முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை நாள் 19.05.2021 அன்று நடைபெற இருந்த ஏலத்தை மாற்றி 11.08.2021 அன்று பகல் 1 மணியளவில் மேற் குறிப்பிட்ட திருப்போரூர<u>்</u> தாலுக்கா, துணை வட்டாட்சியர் முன்னிலையில், ஏலதாரர் மெஸர்ஸ் K.K. ஆக்ஷனியரால் ஏலம் போடப் படும். இந்த அறிவிப்பின் வாயிலாக வைத்தவர்களுக்கும்

Mahaveer Bankers (Prop. Kamal), 10/199, J.J.Nagar, Pari Salai, East Mugappair, Chennai -600 037. ศะสา 10.08.2018முதல் 19.03.2020 முடிய பொருட்களை, நாள் 11.08.2021 குறிப்பிட்ட விலாசத்தில்

கடலூர் மாவட்டம் மனுதாரர்

அறிவிப்பு

எதிர்மனுதாரர் அலுவ பதிவு செய்து பிறப்புச் இதன் மூலம் அறியவும்.

வட்டி இதர செலவினங்கள் போக மீதி தொகை எதுவும் இருந்தால் அடகு வைத்தவா் மேற்படி கிடைக்காதவர்களுக்கு

சேலம் இருக்கும் டஅமர்சந்த் ஜெயின் நகை அடகு கடையில் 01/04/2019 முதல் 31/03/2020 முடிய அடகு வைத்து கெடுவு கடந்து மீட்கப்படாதிருக்கும் பொன், வெள்ளி நகைகளை தேதி 12/08/2021 வியாழக்கிழமை காலை 10:30 மணி அளவில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் வருளாய கோட்ட சார் ஆட்சயர் அவர்களின் உத்தரவுப்படி துணை வட்டாட்சியர் முன்னிலையில் மேற்படியார் கடையில் என்னால் பகிரங்க ஏல விற்பனை செய்யப்படும். ஏலம் போட்ட செய்யப்படும். ஏலம் போட்ட தொகையில் அடகு வணிகருக்கு சேர வேண்டிய அசல், வட்டி இதர செலவினங்கள் போக மீதி தொகை எதுவும் இருந்தால் அடகு வைத்தவா் மேற்படி வணிகரிடம் பெற்றுக் கொள்ளவும். நோட்டீஸ் கிடைக்காதவர்களுக்கு கடைக்காரர்

பொறுப்பல்ல. ****

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறுச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கஸ்பா சின்னசேலம், 59, மூங்கில்பாடி ரோட்டில் இருக்கும், ஜனபிரியா மளிகை கடை எதிரில் உள்ள S.நரேந்தர் நகை அட்கு கடையில் 01/07/2019 முதல் 31/05/2020 முடிய அடகு வைத்து கெடுவு கடந்து மீட்கப்படாதிருக்கும் கடந்து மீட்கப்படாதரு∞⊚ பொன், வெள்ளி நகைகளை தேதி 13/08/2021 வெள்ளிக்கிழமை 13/08/2021 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி அளவில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி துணை வட்டாட்சியர் முன்னிலையில் மேற்படியார் கடையில் என்னால் பகிரங்க ஏல விற்பனை செய்யப்படும். விற்பனை செய்யப்படும். போட்ட தொகையில் அடகு வணிகருக்கு சேர வேண்டிய அசல், வட்டி இதர செலவினங்கள் போக மீதி தொகை எதுவும் இருந்தால் வைத்தவர் மேற்படி

1/65, மார்கெட் கேலம்பாக்கம்,

ஏலதாரர் R. **மனோஜ் குமார், B.Com.**, அவர்களால் ஏலம் போடப் படும்.

சார் ஆட்சியர் நீதிமன்றம் கடலூ காந்திமூர்த்தி, த/பெ. மணி

கள்ளக்குறிச்சி தியாகதுருகம், 469/142, மெயின் ரோட்டில் A.சுரேஷ்குமார் கெடுவு கடந்து மீட்கப்படாதிருக்கும் பொன், வெள்ளி நகைகளை கள்ளக்குறிச்சி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் அவர்களின் விற்பனை அடகு வைத்தவா வணிகரிடம் பெற்றுக் கொள்ளவும் நோட்டீஸ்

கிடைக_{ு உ} பொறுப்பல்ல. *****

சின்னசேலம் வட்டம், நைனார்பாளையம், 582. சேலம் நைனாபானையய், 502. **க**000 இருக்கும் S.ரூப்சந்த் ஸ்ரீலட்சுமி நகை அடகு கடையில் 01/04/2018 முதல் கடையில் 01/04/2018 முதல் 31/12/2019 முடிய அடகு வைத்து கெடுவு கடந்து மீட்கப்படாதிருக்கும் பொன், வெள்ளி நகைகளை தேதி 12/08/2021 வியாழக்கிழமை காலை 12/06/2021 வயாழக்கழ்கள் 10:30 மணி அளவில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி துணை வட்டாட்சியர் முன்னிலையில் மேற்படியார் கடையில் என்ளல் பகிரங்க ஏல விற்பனை செய்யப்படும் ஏலம் போட்ட தொகையில் அடகு வணிகருக்கு சேர வேண்டிய அசல், வட்டி இதர செலவினங்கள் போக மீதி தொகை எதுவும் இருந்தால் அடகு வைத்தவர் மேற்படி வணிகரிடம் பெற்றுக் கொள்ளவும். நோட்டீஸ் கிடைக்காதவர்களுக்கு கடைக்காரர்

மீதி தொகை வதுகு_ அடகு வைத்தவர் மேற்படி வணிகரிடம் பெற்றுக் கொள்ளவும். டோட்டீஸ் கிடைக்காதவர்களுக்கு

S.கிஷன்குமார், ஏலதாரர்,

பெயர் மாற்றம் Sandeep Lalchand, தந்தை பெயர்: Lalchand 04.10.1971 தேதி: F1, சித்தார்த் பேலஸ், 9 & 10 வேப்பேரி சர்ச் ரோடு, வேப்பேரி சென்னை–600007, முகவரியில் வசிக்கும் நான் இனி SANDEEP SINGHI

அழைக்கப்படுகிறேன் Sandeep Lalchand

பெயா மாற்றம் Mohamed Fathudeen Mohamed பிறந்த 20.12.1988, நெ.3/51, லப்பை சிதம்பரம், கடலூர்-என்ற முகவரியில் MOHAMED FATHUDHEEN என்று அழைக்கப்படுகிறேன்.

Mohamed Fathudeen

ENROLMENT NOTICE After ten days of the publication of this notice and within THREE months thereafter. V.PRATHABAN S/o.Venu aged 30 years, permanently residing at 2/87, Madha Kovil Street, Arumpattu & Post, Thiruvennainallur Taluk Villupuram District, 607- 107 intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, Bar Council Buildings, High Campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to

அறிவிப்ப

S E B I (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள் விதிகள் 2015 ன் விதி 29 மற்றும் 47 ன் படி, ஜூன் 30, 2021 லி ்ன் படி, ஜூன் 30, 2021 வ 47 ன படி, ஜூன் 30, 2021 ல முடிந்த தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் அளித்தல் உட்பட்ட அலுவல்களை மேற்கொள்ள கம்பெனியின் இயக்குனர்கள் அதுவல்களை மேற்கொள்ள கம்பெனியின் இயக்குனர்கள் குழுவின் கூட்டம் வியாழக்கிழமை ஆகஸ்ட் 12, 2021 அன்று நிறுவன அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த தகவல் கம்பெனியின் இணையத்தளம் www.matrimony.com மற்றும் கம்பெனியின் பங்குகள் பட்டியல் இடப்பட்ட பங்குச் சந்தை களின் இணையத்தளங்களான களின் இணையத்தளங்களான www.bseindia.com மற்றும் www.nseindia.com லும் உள்ளது.

மேட்ரிமோனி.காம் லிமிட்டெடுக்கா இடம்: சென்னை விஜய்ஆனந்த . எஸ் தேதி: 01-08-2021 கம்பெனி செயலாளர்



Buildings,

the Bar Council within 10 days.
V.PRATHABAN

தந்தை

vusuf.

தெரு,

வசிக்கும்

Regd. Office: "MUNOTH CENTRE", Suite No.48, 343, Triplicane High Road, III Floor, Triplicane, Chennai - 600 005. CIN · I 65991TN1984PI C010816

NOTICE

NOTICE is hereby given pursuant to Regulation 29(1) read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of the Company will be held on Tuesday, the 10th August, 2021 inter alia to consider and approve unaudited financial results (Standalone and Consolidated) for the first quarter and three months ended June 30, 2021.

The information contained in this notice is also available on the Company's website www.munothcommunication.com and also on the website of the Stock Exchange viz BSE Limited at www.bseindia.com

For Munoth Communication Limited

Place : Chennai Date : 01.08.2021

Jaswant Munoth Managing Director (DIN: 00769545)

பொது அறிவிப்பு

இதனால் பொது மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், சென்னை 600035 நந்தனம், சி.ஐ.டி.நகா, மாடல் அட்மண்ட் தெரு, கதவிலக்க 600035 நந்தனம், சி.ஐ.டி.நகர், மாடல் அட்மண்ட் தெரு, கதவிலக்கம் 5ல் வசிக்கும் திரு. சையத் மசாருதீன் என்பவரின் பாரியாள் திருமதி நசீம் அக்தர் ஆகிய எனது கட்சிக்காரர் சென்னை தாசாமகான் (சூளை பட்டாளம் சா்வே எண். 2811/6ல் அமைந்துள்ள 738 சதுரடி கொண்ட மனையை மற்றும் வீட்டை புரசைவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 1989 ஆம் ஆண்டு பதியப்பட்ட பத்திர எண். 1430மூலம் கிரையம் பெற்று ஆண்டு ஆண்டு பதுயப்பட்ட பதுரை கண்டி படி படி முறி நசிம் அக்தா அவர்களி அனுபவித்து வந்தார். எனது கட்சிக்காரர் திருமதி நசிம் அக்தா அவர்கள் சென்னை 600035 நந்தனம், சி.ஐ.டி. நகர், லிங்க் ரோடில் உள்ள செராக்ஸ் கடையில் 15.07.2021 அன்று நகல் எடுத்து விட்டு திரும்பி வரும் போது (1) 1989 ஆம் ஆண்டு புரசைவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 1430 ஆம் எண்ணாக பதியப்பட்ட பத்திரத்தையும் மற்றும் அதன் தாய் பத்திரமாக மேல் மதராஸ் சார் பதிவாளர் அலுவலகத்தில் (2) 1940 ஆம் ஆண்டு பதியப்பட்ட ஆவண எண்.2213 ஆக இரண்டையும் தொலைத்துவிட்டார் உடனடியாக காணாமல் போன பத்திரங்களை தீவிரமாக எனது கட்சிக்காரர் மேற்படி அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. தனாபாருகமா அட்பானம் வைகைவால்லை என்றும் சொத்ததி எந்தவொரு வில்லங்கத்திற்கும் உட்படுத்தவில்லை என்றும் இதன் மூலம் உறுதி கூறுகிறார். மேற்படி பத்திரங்களை கண்டு எடுப்பவர்கள் அதனை கீழ்கண்ட விலாசத்தில் என்னிடமோ அல்லது மேலே குறிப்பிட்ட விலாசத்தில் உள்ள எனது கட்சிக்காரரிடமோ ஒப்படைக்க வேண்டுமாறும் தவிர்த்து துஷ்பிரயோகம் செய்யும் பட்சத்தில் அது எந்தவிதத்திலும் எனது கட்சிக்காரரை கட்டுப்படுத்தாது எனவும் இந்த பொது அறிவிப்பின் மூலம்

G. Ramalingan Advocate & Notary Public Egmore Bar Association, Chennai

கணவர்களான

எச்சரிக்கை அறிவிப்பு

எமது கட்சிக்காராகளாகிய புதுச்சேரி மாநிலம். சுப்பையா நகர் 7-வது குறுக்குத்தெரு, கதவு எண்.18A-ல் வசிக்கும் Á.M.அபுல்கலாம்ஆசாத் அவர்கள் மனைவி நபிலாபானு A.கனிமுகமது என்ற சிராஜீதீன் அவர்கள் மனைவ ஹீசினாபர்வீன் ஆகியோர்கள் எச்சரிக்கை அறிவிப்பு யாதெனில், சார்பாக கொடுக்குப்

கட்சிக்காரர்களின்

மேற்படி எமது மறையே A.M.அபுஎ ்கலாம்ஆசாக என்ற சிராஜீதீன் ஆகியோர் நடத்திவந்த புதுச்சேரியிலுள்ள அல் சலாம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் வருமானத்தின் மூலம் எமது கட்சிக்காரர்களின் கணவர்களான முறையே A.M.அபுல்கலாம்ஆசாத் மற்றும் A.கனிமுகமது என்ற சிராஜீதின் ஆகியோரின் பெயரில் அடியில் கண்ட சொத்தை சுத்த கிரையம் பெற இருந்த நிலையில் எமது கட்சிக்காரி களின் மாமியாரான மும்தாஜ்பேகத்தின் கட்டாயத்தின் பேரில் அவரது மூத்த மகனான ராஜாமுகமதுவையும் சேர்த்து எனது கட்சிக்காராகளின் கணவாகளான முறையே A.M.அபுல்கலாம்ஆசாத், ´A.கனிமுகமது என்ற சிராஜீதீன் மற்றும் ராஜாமுகமது ஆகிய மூன்று நபர்களின் பெயரில் கடந்த 2019-ம் வருடம் புதுச்சேரி மாவட்ட சார்பதிவகத்தில் ஆவ்ண எண்.15565/2019-ன்படி அடியில் கண்ட சொத்தை சுத்த கிரையம் பெற்றனர் என்றும் அவ்வாறு சுத்த கிரைய<mark>ட</mark>் அடியில் கண்ட சொத்தில் தரை தளத்தையும் இரண்டாவது தளத்தையும் மூன்றாம் நபாகளுக்கு வாடகைக்கு விட்டும் தரைதளத்தின் பின்புறம் உள்ள இடத்தில் எமது கட்சிக்கா ராகளின் கணவாகள் நடத்தி வந்த அல் சலாம் டெக்ஸ் டைல்ஸ் நிறுவனத்தின் சரக்குகளை வைக்கும் குடோனாக வும், முதல் தளத்தை யாருக்கும் வாடகைக்கு விடாமல் அல் சலாம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் பண்டிகை காலங்களின் போது தங்கி வேலை பார்க்க வேண்டி வைத்திருந்த நிலையில் எமது கட்சிக்காரர்களின் கணவர்கள் இருவரும் கொரோனா தாக்குதலில் மரணமடை ந்து விடவே தற்போது மேற்படி எமது கட்சிக்காரர்களின் மாமியாரான மும்தாஜ் பேகமும் அவருடைய மூத்த மகன் நாஜாமுகமதுவும் அடியில் கண்ட சொத்தின் முதல் தளத் தை எமது கட்சிக்கார்களுக்கு தெரியாமல் மூன்நாம் நபருக்கு வாடகைக்கு விட முயற்சிப்பதாக தெரியவருகி நது. அடியில் கண்ட சொத்தில் முதல் தளத்தை மும்தாஜ் பேகத்திடமும் அவருடைய மூத்த மகன் ராஜாமுகமதுவிட மும் பொதுமக்கள் யாரும் வாடகைக்கோ, ஒத்திக்கோ மற்றும் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளக்கூடாத என்றும் அதையும் மீறி யாரும் மும்தாஜ்பேகத்திடமும் அவருடைய மூத்த மகன் ராஜாமுகமதுவிடமும் ஏதாவது வில்லங்கம் செய்தால் அது எவ்விதத்திலும் எமது கட்சிக் காராகளை கட்டுப்படுத்தாது என்றும் மும்தாஜ்பேகத்திட மும் அவருடைய முத்த மகன் ராஜாமுகமதுவிட்மும் கூட்டுச்சோந்து மோசடியில் ஈடுபடும் நபாகள் மீது நீதிமன் றத்தின் மூலம் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் மேந்கொள்ளப்படும் என்று சகலமானவர்களுக்கும் தெரிவிக்

<u>சொத்து விபரம்</u>

புதுச்சேரி ரிடி, புதுச்சேரி சப் ரிடி, முதலியார் பேட்டை புதுப்பாளையம் ரெவின்யூ கிராமம், முதல்யார் பேட்டை தொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட கிராம எண்: 37 புதுப்பாளையம் ரெவின்யூ கிராமம், மறைமலையடிகள் புதுப்பில்கிய உள்ளதும், பத்திரப்படி (பைமாஷ் எண்: 130, 131, கதாஸ்கர் எண்: 219) தந்போது செட்டில்மெண்ட் வார்டு எழுத்து-G, பிளாக் எண்.12, டவுன் சாவே எண்: 89, ரீசர்வே எண்: 89/20 கதாஸ்கர் எண்: 219/5/25, பட்டா எண்: 1076-இல் அடங்கிய 1 ஆர் 13 சாந்தியார் அதாவது கிழக்கு துல் அடங்கள் 1 ஆர் 10 காந்துப்பா அதர்வது கழக்கு மேற்கு 20 அடி தெற்கு வடக்கு 60 அடி பரப்பளவு 1200 சதுரடி அளவுள்ள மனையும் மற்றும் அதிலடங்கிய ஆர்.சி.சி.தளம் போட்ட கீழ்பகுதி மற்றும் முதல் மாடிப்பகுதி வீடும் இதன் கதவு எண்: 60 & 62 கொண்டது. இது மனை எண்: 07 கொண்டது.

இதற்கு சக்குபந்தி கிழக்கில் மனை எண்: 6 கொண்டதும் வுன் சர்வே எண்: 90-ல் கட்டப்பட்ட வீடும், வடக்கில் மனை எண்: 13 கொண்டதும் டவுன் சர்வே எண்: 76-ல் கட்டப்பட்ட வீடும், தெற்கில் மேற்படி மறைமலையடிகள் சாலை இதற்குட்பட்டது. இவண்: வழக்கறிஞர்கள்:

M.பெரியகருப்பன், B.Com., B.L., K.P.செல்வம், M.A., B.L எண்.4, KSG வணிக வளாகம் முதல் தளம், ஐயர்பங்களா, மதுரை-625017. செல்:9080888277

பெயர் மாற்றம் Gomathy alias Kanniappan_, தந்தை பிறந்த 01.12.1985, நெ.46, பலராம தெரு, கணபதிபுரம், தாம்பரம் சென்னை-600059. என்ற

நான்

Kanniappan

ழக்கப்படுகிறேன் Gomathy alias Gomath

இனி GOMATHIK

தாணவில்லை அறிவிப்பு எனது கட்சிக்காரி திடுவாளி S.சிரிகிடுஷ்ணவ தந்தையி பெயி திடுவாளி சேறாமன் கிளிகளா குரிவிக்கபடும் சுரிவிய என்னவெண்றும் தேக பேரியகுளம் தேகி தாலுகர பூமலைகுண்டு கிராம வரங்களையாக நிறுக்கு பூற்கைகுண்டு கிராமர் சிக்க எணிகள் 5917, 5912A, 5952B, 5952B, 5953B, 5953

Veenu Bhojwani, தந்தை பெயர்: (Late) Lakhi Chugani, பிறந்த தேதி: 07.10.1972, L—401 ஒன் எக்ஸ்பிரஸ். E–ரெசிடன்சி உட்ஸ் ரோடு, ராயப்பேட்டை சென்னை-600014 இனி VEENU CHUĞANI என்று அழைக்கப்படுகிறேன் Veenu Bhoiwani



K.Natarajan, 74 Years

Periyar E.V.R.College Thiruchirapalli. Funeral at his Trichy residence on 02.08.2021 at 9.00 a.m.

கம்: 'பாரி ஹவுஸ்', 2 வது தனம், எண்.43, மூர் தெரு, பாரிமுனை, சென்னை 600 00 Phone: 044 2530 7123; Fax: 044 2534 6466

கார்த்திக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் டிரஸ்ட் லிமிடெட்டின் 43வது வருடாந்திர போது உறுப்பினர்கள் கூட்டம் (AGM) உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் உள்ள அலுவல்களை நிறைவேற்றுவதற்காக வெள்ளிக்கிழமை, 27 ஆகஸ்ட, 2021 அன்று மாலை 4,00 மணிக்கு டேர் ஹவுஸ், எண்.2, என்.எஸ்.சி. போஸ் சாலை, பாரிமுனை, சென்னை - 600 001ம் நடைபெறும் என்று 27 ஜூலை 2021 குதியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்பெனியின் உறுப்பினர்களின் பதிவேடு மற்றும் பங்குமாற்றுப் புத்தகங்கள் திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட், 2021 முதல் வெள்ளிக்கிழமை, 27, ஆகஸ்ட், 2021 வரை, (இருநாட்களும் உட்பட) முடிவைக்கப்பட்டிருக்கும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

அறிவிப்பில் காணும் அனைத்து அலுவல்களையும் உறுப்பினர்கள் மின்னண முறையில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்கான ரிமோட் மின் வாக்களிப்ட வசதியை கேஃபின் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் வழங்குகிறது, ரிமோட் மின் வாக்களித்தல், செவ்வாய்கிழமை, 24 ஆகஸ்ட், 2021 அன்று காலை 9.00 மணிக்கு (IST) தொடங்கி வியாழக்கிழமை 26 ஆகஸ்ட், 2021 அன்று மாலை 5.00 பணிக்கு (GT) முடிவடைகிறது. இந்த நேரத்திற்குப் பிறகு கேஃபினால் வழங்கப்படும். மணிக்கு (ST) முடிவடைகிறது. இந்த நேரத்திற்குப் பிறகு கேஃபினால் வழங்கப்படும். ரிமோட் மின் வாக்களிக்கும் வசதி செயலிழக்கப்படும். மின்னணு முறையில் மின் வாக்குப்பதிவு செய்ய அல்லது AGMல் வாக்குப்பதிவு செய்ய தகுதியுடைய உறுப்பினர்களைத் தீர்மானிக்க நிர்ணமிக்கப்பட்டுள்ள தேதி 20 ஆகஸ்ட், 2021 (கட்ஆஃப் தேதி) ஆகும். உறுப்பினர்களுக்கு மேற்படி அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறகு, கம்பெனியின் பங்குகளை வாங்குவதன் மூலம் உறுப்பினராகி மேற்படி

ரிமோட் மின் வாக்களிக்கல் மூலம் தங்களது வாக்குகளை பதிவ செய்யாதவர்களுக்கு AGMல் வாக்களிக்கும் வசதி அளிக்கப்படும். அதே நேரம் ரிமோட் மின் வாக்களித்தல் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்துவிட்ட பிறகு எந்தவொரு பங்குதாரும் AGMல் பங்கேற்கலாம். ஆனால் அவர்கள் மறுபடியும் AGMல் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். மேற்படி நிர்ணயிக்கப்பட்ட தேதியான 20 ஆகஸ்ட், 202: அன்றுள்ளபடி உறுப்பினர்கள் பதிவேட்டில் காணும் நபர்கள் அல்லது டெபாசிட்டரீல் வாக்களிக்கும் வசதியை பயன்படுத்த தகுதி உடையவர்க

தொ.பேசி: 9494408249 / 040-67161527 அல்லது Toll Free No.1800 3454 001 அல்லது vasanth.g@kfintech.com அல்லது evoting@kfintech.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

பெயர் மாற்றம்



Expired on 01/08/2021 Retd.Professor of English

C.M.விநாயகம் MA.BL வழக்கறிஞர் 34/A6, தச்சூர் ரோடு ஆரணி – 632301 Ph: 9632583593 / 9742544997

கார்த்தீக் இன்வெஸ்டமென்டஸ் டிரஸ்ட லிமிடைட

CIN: L65993TN1978PLC012913 Email ID: kartikinvestmentstrust@gmail.com; Website: www.kartikinvestments.com

உறுப்பினா்களுக்கு அறிவிப்பு . கார்த்திக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் டிரஸ்ட் லிமிடெட்டின் 43வது வருடாந்திர பொது

2021-க்கான வருடாந்திர அநிக்கை பற்றும் அநிவிப்பு ஆகியவை, நிறுவனம் அல்லது டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரி பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், இதர உறுப்பினர்களுக்கு காகித பிரதியாகவும் 2 ஆகஸ்ட், 2021 அன்று அனுப்பப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் நிறுவனத்தின் இணையதளம்: www.kartikinvestments.com RTA: https://evoting.kfin.com/public/Downloads.aspx மற்றும் பங்கு வர்த்தக இணையதளம்

www.bseindia.com ஆகிய இணையதளங்களிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்


நிர்வகித்கும் பயனாளி உரிமையாளர் பதிவேட்டில் காணும் நபர்களும் AGMல் மின்னணு முறையில் வாக்களிப்பது தொடர்பான குறைகள் எதுவுமிருப்பின் உறுப்பினர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய நபர் திரு,டவசந்த் ராவ், மேலாளர், கேஃபின் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், செலினியம் டவர் B, மணை 31–32, கச்சிபௌளி, நிதி மாவட்டம், நானக்ராம்குடா, ஹைதராபாத் – 500 032, தெலங்கானா.

இயக்குனர் குழுவின் ஆணைப்படி **சே.சங்கீது** சென்னை ஆகஸ்ட் 2, 2021

பெயர் மாற்றம் Manivannane, பெயர்: M.Krishnan பிறந்த 22.09.1963, தேதி: நெ.79/31 கமலீஸ்வரன் தெரு, சிதம்பரம், தமிழ்நாடு-608001,

கோயில் கடலூர் முகவரியில் வசிக்கும் இனி MANIVANNAN என்று அழைக்கப்படுகிறேன்.

Manivannane பெயர் மாற்றம் Ravichandran Sridevi ரவிசந்திரன், பிறந்த தேதி: 31.03.1975, நெ.7, பாலாஜி நகர் 5வது தெரு, ஆதம்பாக்கம் முகவரியில் வசிக்கும் நான் இனி **PERUMAL SRIDEVI**



Smt Shyamala Ramamurthy **Retd AGS Office**

Attained Sivaloga Prapthi on 26th July 2021 (9th February 1934 until 26th July 2021) Deeply Mourned by Smt. Bala Mahadevan and R.Natarajan & Puvanur R.Viswanathan and Relatives

This is to inform the General Public

Ph: 9500012707 **PUBLIC NOTICE**

that one of my clients intend to purchase the property bearing Plot No.3/69 Part ; Door No.25 (Old No.3/69A), 5th Main Road, (earlier known as Water Tank Road) Muthamizh Nagar, Kodungaiyur Chennai- 600118 from S.M.Abdul Salam residing in the said property. It is represented by him that he had misplaced the original Genera Power of Attorney dated 30.06.1998 registered as document No.1061/1998; S.R.O. Sembiam executed by K.Sathyan the original owner of the said property in favour of one G. Ramakrishnan. It is further represented by him the said power holder has not created any charge over the said property till the same was revoked on 22.07.1998. It anyone has any claim over the said property based on the said power of attorney, the same shall be made with the undersigned within 10 days from the date of publication of this notice, failing which no claim will be R.RAVEENDRAN, B.Sc., B.L., D.T.

Advocate Room No.7, 1st Floor 9/5, Sunkurama Street Chennai - 600001 Chennai 02 08 2021

வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம், கிண்டி செ.பாலு, நெ.5, 22வது தெரு, எ.எஸ்.கே. நகர், ஆதம்பாக்கம்,

சான்று குறித்து ஊ இருந்தால் துப்பேணை இருந்தால் நேரிலோ அல்லது எழுத்து மூலமோ ஆட்சேபணை இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் [']தெரிவிக்கலாம் தவறினால் இம்மனுவின் மீது

> Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.
>
> M.Nuzhath Khanam மனுதார